



# உலகத் தமிழ் அமைப்பு World Tamil Organization, Inc.

(A Non-Profit Organization registered in USA, Established 1991 )  
([www.worldthamil.org](http://www.worldthamil.org) \* E-mail: [wtogroup@gmail.com](mailto:wtogroup@gmail.com))

## தலைவர்

திரு. செல்வன் பச்சமுத்து  
வட கரொலினா

## துணைத் தலைவர்

முனைவர் வி.சி. தேவ்  
டென்னசி

## செயலாளர்

திரு. அரங்கநாதன்  
கன்னியப்பன்  
நியூ செர்சி

## இணைச் செயலாளர்

திரு. பாக்கியராசன்  
சேதுராமலிங்கம்  
மிச்சிகன்

## பொருளாளர்

முனைவர் தணி குமார்  
சேரன்  
வட கரொலினா

## இயக்குநர்கள்

திரு. நாஞ்சில் பீற்றர்  
மேரிலாந்து

திருமதி. புட்பராணி  
வில்லியம்சு  
மேரிலாந்து

திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து  
கலிபோர்னியா

திரு. கார்த்திகேயன்  
தெய்வீகராசன்  
கனெக்டிகட்

மார்ச்சு 12, 2013

**தமிழீழ மக்களின் உரிமைக்காகத் தமிழ் நாட்டில் போராடும் மாணவர்களுக்கு  
ஓர் அன்பான வேண்டுகோள்**

அன்பார்ந்த மாணவர்களே,

உலகத் தமிழ் அமைப்பானது ஐக்கிய அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். 1991 ஆம் ஆண்டு உலகத் தமிழ் அமைப்பு தொடங்கப்பட்ட காலந்தொட்டு, தமிழர் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக இயன்றவரை குரல் கொடுத்து வருகின்றது. ஐக்கிய நாடுகளது பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதற்கு அமைய, தமிழ்மக்கள் உலகில் உள்ள ஏனைய மக்களைப் போல தன்மானத்தோடும் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்போடும் வாழ, மறுக்கமுடியாத உரிமைகளும் சுதந்திரமும் உடையவர் ஆவர்.

இனவெறி பிடித்த பாசீச சிங்கள இலங்கை அரசு ஈழத் தமிழர் மீது நடத்துகின்ற இனப்படுகொலையை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் ஆற்றிவரும் ஒப்பற்ற ஈகத்திற்கு உ.த. அமைப்பும், கீழே கையொப்பமிட்டுள்ள ஏனைய அமைப்புகளும் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றன. இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு நீதியும் கௌரவமும் கிடைக்க நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த வரலாற்று முதன்மைத்துவம் வாய்ந்தப் போராட்டத்தை அரவணைத்து, அதற்கு எமது ஆதரவை வழங்குவதில் நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். இப்போராட்டத்திற்கு நீங்கள் வன்முறையற்ற குடிமுறை சட்டமறுப்புப் போராட்டமுறையைத் தெரிவு செய்துள்ளமையை நாங்கள் போற்றுகின்றோம்.

உயர் ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள் ஐ.நா. மனித உரிமை அவைக்கு அனுப்பிவைத்த, பிப்பிரவரி 11 ஆம் நாளிடப்பட்ட, அறிக்கையில் இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாரிய அட்டுழியங்களை விசாரிக்க ஒரு பக்கசார்பற்ற, நம்பகமான அனைத்துலக விசாரணை தேவை என்பதைத் தெளிவாகவும் ஐயத்துக்கிடமின்றியும் வேண்டியுள்ளார். ஆகையால் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22 ஆம் அமர்வில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில், ஒரு பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணைக் குழு ஒன்று ஐ.நா. அவையின் கீழ் நியமிக்கப்பட வேண்டும் என்ற ஒரு திருத்தத்தை இந்திய அரசு முன்மொழிய வேண்டும் என்பதை நீங்கள் வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.



# உலகத் தமிழ் அமைப்பு World Tamil Organization, Inc.

(A Non-Profit Organization registered in USA, Established 1991 )  
([www.worldthamil.org](http://www.worldthamil.org) \* E-mail: [wtogroup@gmail.com](mailto:wtogroup@gmail.com))

## தலைவர்

திரு. செல்வன் பச்சமுத்து  
வட கரொலினா

## துணைத் தலைவர்

முனைவர் வி.சி. தேவ்  
டென்னசி

## செயலாளர்

திரு. அரங்கநாதன்  
கன்னியப்பன்  
நியூ செர்சி

## இணைச் செயலாளர்

திரு. பாக்கியராசன்  
சேதுராமலிங்கம்  
மிச்சிகன்

## பொருளாளர்

முனைவர் தணி குமார்  
சேரன்  
வட கரொலினா

## இயக்குநர்கள்

திரு. நாஞ்சில் பீற்றர்  
மேரிலாந்து

திருமதி. புட்பராணி  
வில்லியம்சு  
மேரிலாந்து

திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து  
கலிபோர்னியா

திரு. கார்த்திகேயன்  
தெய்வீகராசன்  
கனெக்டிகட்

மேலும், அனைத்துலக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்பதை, தமிழ் நாடு அரசும் வாதாடும் பொருட்டு ஓர் அனைத்துக் கட்சித் தூதுக் குழுவை ஐ.நா. மனித உரிமை அவைக்கு அனுப்ப வேண்டுமெனத் தமிழ் நாடு அரசையும் நீங்கள் வேண்டிக் கொள்வது இக்காலக்கட்டத்தில் தேவையானது.

சுதந்திரமான இறையாண்மையுள்ள தமிழ் ஈழ நாட்டை மீளமைப்பதே இலங்கையில் தமிழரின் தேசிய சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி. ஐக்கிய நாடுகள் அவையின் பட்டயத்திலும் பிற மரபுகளிலும் ஏற்க்கப்பட்டுள்ள தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், இழந்த இறையாண்மையைத் தமிழர் மீளப்பெற்று வரலாற்று அடிப்படையில் பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வரும், அவர்களது மூதாதையர்களது தாயகமான இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழீழ நாட்டை மீளப்பெற்று, மீள உருவாக்கும் உரிமை அனைத்து தமிழருக்கும் உண்டு.

நீங்கள் மேற்கொண்டுள்ள மக்களாட்சி முறையிலான வன்முறையற்ற அறவழிப் போராட்டத்துக்கு எம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்களோடு நாமும் கைகோர்த்து நிற்கின்றோம். உங்களின் உயிர், கல்வி, நலவாழ்வு ஆகியன உங்கள் போராட்டம் வெற்றிபெற மிக முதன்மை வாய்ந்தன என்பதால் அவைப் பற்றி கவலையும் அக்கறையும் கொண்டுள்ளோம். உங்கள் போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்,

செல்வன் பச்சமுத்து  
தலைவர்  
உலகத் தமிழர் அமைப்பு

கீழ்க்கண்ட அமைப்புகளும் இக்கடிதத்தை மேலொப்பமிட்டுள்ளன.

- அமெரிக்கத் தமிழர் அரசியலவை ([www.ustpac.org](http://www.ustpac.org))
- வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA – [www.fetna.org](http://www.fetna.org))
- இலங்கைத் தமிழ்ச் சங்கம் ([www.sangam.org](http://www.sangam.org))
- PEARL ([www.pearlaction.org](http://www.pearlaction.org))
- அமைதிக்கான வட கலிபோர்னிய அமைப்பு ([www.ncpeaceaction.org](http://www.ncpeaceaction.org))
- இளந்தமிழரணி ([www.ilantamilar.org](http://www.ilantamilar.org))